

**ஏழாம் வகுப்பு****தமிழ்****இரண்டாம் பருவம் - வினாக்கள்****கலங்கரை விளக்கம்****சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.**

1. வேயாமாடம் எனப்படுவது .....  
அ) வைக்கோலால் வேயப்படுவது ஆ) சாந்தினால் பூசப்படுவது  
இ) ஓலையால் வேயப்படுவது ஈ) துணியால் மூடப்படுவது
2. உரவநீர் அழுவம் - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்  
அ) காற்று ஆ) வானம் இ) கடல் ஈ) மலை
3. கடலில் துறை அறியாமல் கலங்குவன .....  
அ) மீன்கள் ஆ) மரக்கலங்கள் இ) தூண்கள் ஈ) மாடங்கள்
4. 4.தூண் என்னும் பொருள் தரும் சொல் ....  
அ) ஞெகிழி ஆ) சென்னி இ) ஏணி ஈ) மதலை

**குறுவினா**

5. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?
6. கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?

**சிறுவினா**

7. கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.

**கவின்மிகு கப்பல்****சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.**

1. இயற்கை வங்கூழ் ஆட்ட - அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்  
அ) நிலம் ஆ) நீர் இ) காற்று ஈ) நெருப்பு
2. மக்கள் ..... ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.  
அ) கடலில் ஆ) காற்றில் இ) கழனியில் ஈ) வங்கத்தில்
3. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது .....  
அ) காற்று ஆ) நாவாய் இ) கடல் ஈ) மணல்
4. 'பெருங்கடல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  
அ) பெரு + கடல் ஆ) பெருமை + கடல் இ) பெரிய + கடல் ஈ) பெருங் + கடல்
5. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .....  
அ) இன்று ஆகி ஆ) இன்றி ஆகி இ) இன்றாகி ஈ) இன்றா ஆகி
6. எதுகை இடம்பெறாத இணை .....  
அ) இரவு - இயற்கை ஆ) வங்கம் - சங்கம் இ) உலகு - புலவு ஈ) அசைவு - இசைவு

**பொருத்துக**

7. வங்கம் - பகல்
8. நீகான் - கப்பல்
9. எல் - கலங்கரை விளக்கம்
10. மாட ஒள்ளெரி - நாவாய் ஒட்டுபவன்

**குறுவினா**

11. நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?
12. நாவாய் ஒட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணை செய்கிறது?

**சிறுவினா**

13. கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?

**சிந்தனை வினா**

14. தரைவழிப் பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?

### தமிழரின் கப்பற்கலை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது .....  
அ) கலம் ஆ) வங்கம் இ) நாவாய் ஈ) ஓடம்
2. தொல்காப்பியம் கடற்பயணத்தை ..... வழக்கம் என்று கூறுகிறது.  
அ) நன்னீர் ஆ) தண்ணீர் இ) முந்நீர் ஈ) கண்ணீர்
3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி .....  
அ) சுக்கான் ஆ) நங்கூரம் இ) கண்ணடை ஈ) சமுக்கு

கோடிட்ட இடங்களை நிரப்புக

4. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் ..... என அழைக்கப்படும்.
5. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது .....
6. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ..... எனக் குறிப்பிடப்படும்.

பொருத்துக

7. எரா - திசைகாட்டும் கருவி
8. பருமல் - அடிமரம்
9. மீகாமன் - குறுக்கு மரம்
10. காந்த ஊசி - கப்பலைச் செலுத்துபவர

தொடர்களில் அமைத்து எழுதுக

11. நீரோட்டம்
12. காற்றின் திசை
13. வானியல் அறிவு
14. ஏற்றுமதி

குறுவினா

15. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.
16. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் அல்லது பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?
17. கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

சிறுவினா

18. சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.
19. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக.
20. கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?

சிந்தனை வினா

21. இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக.

### ஆழ்கடலின் அடியில்

1. ஆழ்கடலில் அடியில் கதையைச் சுருக்கி எழுதுக.

### இலக்கியவகைச் சொற்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் .....  
அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்
2. பலபொருள் தரும் ஒரு சொல் என்பது .....  
அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்

3. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி .....  
 அ) மலையாளம் ஆ) கன்னடம் இ) சமஸ்கிருதம் ஈ) தெலுங்கு

### பொருத்துக

4. இயற்சொல் - பெற்றம்  
 5. திரிசொல் - இரத்தம்  
 6. திசைச்சொல் - அழுவம்  
 7. வடசொல் - சோறு

### குறுவினா

8. மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?  
 9. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?  
 10. குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?

### சிறுவினா

11. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?  
 12. திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.  
 13. பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.

### பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக

14. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.  
 15. கண்மணி நாளை பாடம் படித்தாள்.  
 16. மாடுகள் இப்பொழுது புல் மேயும்  
 17. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.  
 18. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.

### கட்டுரை எழுதுக

19. பயணங்கள் பலவகை  
 முன்னுரை - பயணத்தின் தேவை - தரைவழிப்பயணம் - கடல்வழிப் பயணம் - வான்வழிப் பயணம் - முடிவுரை

### இன்பத்தமிழ்க் கல்வி

### சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெண்க ளுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது .....  
 அ) மயில் ஆ) குயில் இ) கிளி ஈ) அன்னம்  
 2. பின்வருவனவற்றுள் மலை'யைக் குறிக்கும் சொல்  
 அ) வெற்பு ஆ) காடு இ) கழனி ஈ) புவி  
 3. 'ஏடெடுத்தேன்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ....  
 அ) ஏடெடு + தேன் ஆ) ஏட்டு + எடுத்தேன் இ) ஏடு + எடுத்தேன் ஈ) ஏ + டெடுத்தேன்  
 4. 'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ....  
 அ) துயின்று + இருந்தார் ஆ) துயில் + இருந்தார் இ) துயின்றி + இருந்தார்  
 ஈ) துயின் + இருந்தார்  
 5. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .....  
 அ) என்று உரைக்கும் ஆ) என்றிரைக்கும் இ) என்றரைக்கும் ஈ) என்றுரைக்கும்

### பொருத்துக

6. கழனி - கதிரவன்  
 7. நிகர் - மேகம்  
 8. பரிதி - சமம்  
 9. முகில் - வயல்

**குறுவினா**

10. பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?
11. தமிழ்மொழிக் கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?

**சிறுவினா**

12. 'இன்பத்தமிழ்க் கல்வி' - பாடலின் மையக்கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.

**சிந்தனை வினா**

13. தமிழ்மொழிக் கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

**அழியாச் செல்வம்****சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.**

1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்  
அ) வீடு ஆ) கல்வி இ) பொருள் ஈ) அணிகலன்
2. கல்வியைப் போல் , ..... செல்லாத செல்வம் வேறில்லை .  
அ) விலையில்லாத ஆ) கேடில்லாத இ) உயர்வில்லாத ஈ) தவறில்லாத
3. 'வாய்த்தியின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .....  
அ) வாய்த்து+ஈயின் ஆ) வாய்+தீயின் இ) வாய்த்து+தீயின் ஈ) வாய்+ஈயின்
4. கேடில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .....  
அ) கேடி+இல்லை ஆ) கே+இல்லை இ) கேள்வி+இல்லை ஈ) கேடு+இல்லை
5. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .....  
அ) எவன் ஒருவன் ஆ) எவன்னொருவன் இ) எவனொருவன் ஈ) ஏன்னொருவன்

**குறுவினா**

6. கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.

**சிறுவினா**

7. கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

**சிந்தனை வினா**

8. கல்விச் செல்வம் அழியாதக் செல்வம் எனப்படுவது ஏன்? சிந்தித்து எழுதுக.

**வாழ்விக்கும் கல்வி****சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.**

1. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ...  
அ) கல்வி ஆ) காலம் அறிதல் இ) வினையறிதல் ஈ) மடியின்மை
2. கல்வியில்லாத நாடு ..... வீடு.  
அ) விளக்கில்லாத ஆ) பொருளில்லாத இ) கதவில்லாத ஈ) வாசலில்லாத
3. பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடியவர் .....  
அ) திருக்குறளார் ஆ) திருவள்ளுவர் இ) பாரதியார் ஈ) பாரதிதாசன்
4. 'உயர்வடைவோம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ... ..  
அ) உயர் + வடைவோம் ஆ) உயர் + அடைவோம் இ) உயர்வு + வடைவோம்  
ஈ) உயர்வு + அடைவோம்
5. இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .....  
அ) இவை எல்லாம் ஆ) இவையெல்லாம் இ) இதுயெல்லாம் ஈ) இவையெல்லாம்

**சொற்றொடரில் அமைத்து எழுதுக**

6. செல்வம் \_
7. இளமைப்பருவம் \_
8. தேர்ந்தெடுத்து \_

**குறுவினா**

9. மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
10. கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
11. நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?

**சிறுவினா**

12. கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.
13. கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?

**பள்ளி மறுதிறப்பு**

1. மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.

**ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்****சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.**

1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஒரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை .....  
அ) 40      ஆ) 42      இ) 44      ஈ) 46
2. எழுதினான்' என்பது .....  
அ) பெயர்ப் பகுபதம்      ஆ) வினைப் பகுபதம்      இ) பெயர்ப் பகாப்பதம்      ஈ) வினைப் பகாப்பதம்
3. பெயர்ப்ப குபதம் ..... வகைப்படும்.  
அ) நான்கு      ஆ) ஐந்து      இ) ஆறு      ஈ) ஏழு
4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு .....  
அ) பகுதி      ஆ) விசுதி      இ) இடைநிலை      ஈ) சந்தி

**பொருத்துக**

5. பெயர்ப் பகுபதம் - வாழ்ந்தான்
6. வினைப் பகுபதம் - மன்
7. இடைப் பகாப்பதம் - நனி
8. உரிப் பகாப்பதம் - பெரியார்

**சரியான பகுபத உறுப்பை எழுதுக**

9. போவாள் - போ + வ் + ஆள்  
போ ----- வ் ----- ஆள் -----
10. நடக்கின்றான் - நட + க் + கின்று + ஆன்  
நட ----- க் ----- கின்று ----- ஆன் -----

**பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக**

11. பார்த்தான் -
12. பாடுவார் -

**குறுவினா**

13. ஒரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?
14. பதத்தின் இரு வகைகள் யாவை?
15. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

**சிறுவினா**

16. விசுதி எவற்றைக் காட்டும்?
17. விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
18. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

**சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக**

(அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், உன்)

- |                              |                                       |
|------------------------------|---------------------------------------|
| 19. .... பெயர் என்ன?         | 22. ....என்ன செய்து கொண்டிருக்கிறாய்? |
| 20. ஏழாம் வகுப்பு மாணவர்கள். | 23. .... வந்து கொண்டு இருக்கிறார்கள். |
| 21. .... எப்படி ஓடும்?       |                                       |

**கடிதம் எழுதுக**

24. உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

**ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக**

- |                         |                      |
|-------------------------|----------------------|
| 25. .... புல்லை மேயும். | 28. .... பறக்கும்.   |
| 26. .... சுடும்.        | 29. .... மணம் வீசும் |
| 27. .... பேசும்.        |                      |

**பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக**

(எ.கா.) தா - கொடு

- |          |          |
|----------|----------|
| 30. தீ - | 33. வை - |
| 31. பா - | 34. மை - |
| 32. தை - |          |

**பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக**

(ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி)

- |               |            |
|---------------|------------|
| 35. விளக்கு : | 38. கல் :  |
| 36. படி :     | 39. மாலை : |
| 37. சொல் :    | 40. இடி :  |

**ஒரு வேண்டுகோள்****சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.**

- மயிலும் மாணும் வனத்திற்கு ..... தருகின்ற ன்.  
அ) களைப்பு ஆ) வனப்பு இ) மலைப்பு ஈ) உழைப்பு
- மிளகாய் வற்றலின் ..... தும்மலை வரவழைக்கும்.  
அ) நெடி ஆ) காட்சி இ) மணம் ஈ) ஓசை
- அன்னை தான் பெற்ற ..... சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.  
அ) தங்கையின் ஆ) தம்பியின் இ) மழலையின் ஈ) கணவனின்
- வனப்பில்லை 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .....  
அ) வனம்+இல்லை ஆ) வனப்பு+இல்லை இ) வனப்பு+யில்லை ஈ) வனப்+பில்லை
- வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்  
அ) வார்ப்பெனில் ஆ) வார்ப்பினில் இ) வார்ப்பெனில் ஈ) வார்ப்பு எனில்

**நயம் அறிக**

6. ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச் சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.

**குறுவினா**

- தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை யாவை?
- ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?



**சிறுவினா**

9. சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

**சிந்தனை வினா**

10. நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?

**கீரைப்பாத்தியும் குதிரையும்****சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.**

1. 'ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் பரி' என்பதன் பொருள் .....  
அ) யானை ஆ) குதிரை இ) மான் ஈ) மாடு
2. பொருந்தாத ஓசை உடைய சொல் .....  
அ) பாய்கையால் ஆ) மேன்மையால் இ) திரும்புகையில் ஈ) அடிக்கையால்
3. 'வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .....  
அ) வண் + கீரை ஆ) வண்ணம் + கீரை இ) வளம் + கீரை ஈ) வண்மை + கீரை
4. கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .....  
அ) கட்டியிடுத்தல் ஆ) கட்டியடித்தல் இ) கட்டி அடித்தல் ஈ) கட்டு அடித்தல்

**சிறுவினா**

5. கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?

**பேசும் ஓவியங்கள்****சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.**

1. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று .....  
அ) மண்துகள் ஆ) நீர் வண்ணம் இ) எண்ணெய் வண்ணம் ஈ) கரிக்கோல்
2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ...  
அ) குகை ஓவியம் ஆ) சுவர் ஓவியம் இ) கண்ணாடி ஓவியம் ஈ) கேலிச்சித்திரம்
3. 'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .....  
அ) கோடு+ஓவியம் ஆ) கோட்டு+ஓவியம் இ) கோட்+டோவியம் ஈ) கோடி+ஓவியம்
4. 'செப்பேடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .....  
அ) செப்பு + ஈடு ஆ) செப்பு + ஓடு இ) செப்பு + ஏடு ஈ) செப்பு + யேடு
5. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .....  
அ) எழுத்து ஆணி ஆ) எழுத்தாணி இ) எழுத்துதாணி ஈ) எழுதாணி

**கோடிட்ட இடங்களை நிரப்புக**

6. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் .....
7. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது .....
8. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ..... மீது பொறித்துப் பாதுகாத்தனர்.

**குறுவினா**

9. ஓவியங்களின் வகைகள் யாவை?
10. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?
11. தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?
12. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.
13. செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?

**சிறுவினா**

14. கேலி சித்திரம் என்றால் என்ன?
15. ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.

**தமிழ் ஒளிர் இடங்கள்**

1. நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால், சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?

### தொழிற்பெயர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பின்வருவனவற்றுள் விசுதி பெற்ற தொழிற்பெயர் எது?  
அ) எழுது ஆ) பாடு இ) படித்தல் ஈ) நடி
2. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?  
அ) ஊறு ஆ) நடு இ) விழு ஈ) எழுதல்

### பொருத்துக

3. ஓட்டம் - முதனிலைத் தொழிற்பெயர்
4. பிடி - முதனிலை திரிந்த தொழிற்பெயர்
5. சூடு - விசுதி பெற்ற தொழிற்பெயர்

### சிறுவினா

6. வளர்தல், பேசுதல் - இவை எவ்வகைப் பெயர்கள்? விளக்கம் தருக.
7. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.

### கட்டுரை எழுதுக

8. எங்கள் ஊர்  
(முன்னுரை - அமைவிடம் - பெயர்க்காரணம் - தொழில்கள் - சிறப்பு மிகு இடங்கள் - திருவிழாக்கள் - மக்கள் ஒற்றுமை - முடிவுரை )

### திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. .... தீமை உண்டாகும்.  
அ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால் ஆ) செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால் இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால் ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்
2. தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ..... இருக்கக் கூடாது.  
அ) சோம்பல் ஆ) சுறுசுறுப்பு இ) ஏழ்மை ஈ) செல்வம்
3. 'எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .....  
அ) எழுத்து+தென்ப ஆ) எழுத்து+என்ப இ) எழுத்து+இன்ப ஈ) எழுத்து+தென்
4. 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...  
அ) கரைந்து+இன்னும் ஆ) கரை+ துண்ணும் இ) கரைந்து+உண்ணும் ஈ) கரை+உண்ணும்
5. கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .....  
அ) கற்றனைத்தூறும் ஆ) கற்றனைதூறும் இ) கற்றனைத்தீறும் ஈ) கற்றனைத் தோறும்

### பொருத்துக

6. கற்கும் முறை - செயல்
7. உயிர்க்குக் கண்கள் - காகம்
8. விழுச்செல்வம் - பிழையில்லாமல் கற்றல்
9. எண்ணித் துணிக - எண்ணும் எழுத்தும்
10. கரவா கரைந்துண்ணும் - கல்வி

### குறுவினா

11. நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும் எப்போது?
12. தீமை உண்டாக்கும் இரண்டு செயல்களை எழுதுக.
13. துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்குபவர் யார்?

ந.தாண்டவமூர்த்தி MA.,B.Ed.,